



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை

- பிரிவு : TNPSC Group I தேர்வு
பாடம் : இந்திய பொருளாதாரம்
பகுதி : **இந்தியாவில் தயாரிப்போம், SEZ மற்றும் MSME**

காப்புரிமை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான கானொலி காட்சி பதிவுகள், ஒலிப்பதிவு பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மென்பாடக்குறிப்புகள் ஆகியவை போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மென்பொருள் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மென்பாடக் குறிப்புகளுக்கான காப்புரிமை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.

எந்த ஒரு தனிநபரோ அல்லது தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையமோ இம்மென்பாடக் குறிப்புகளை எந்த வகையிலும் மறுபிரதி எடுக்கவோ, மறு ஆக்கம் செய்திடவோ, விற்பனை செய்யும் முயற்சியிலோ ஈடுபடுதல் கூடாது. மீறினால் இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட ஏதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா சேவையாகும்.

ஆணையர்,

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை

இந்தியாவில் தயாரிப்போம், SEZ மற்றும் MSME

இந்தியாவில் தயாரிப்போம் (Make in India)

2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய அரசு இந்தியாவிலும், பன்னாடுகளிலும் இந்திய தயாரிப்புகளை அதிகப்படுத்தும் நோக்கத்தில் துவங்கப்பட்டது. தயாரிப்பு துறையிலும், கட்டமைப்பு துறையிலும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கில் துவங்கப்பட்டது.

நோக்கம்

இந்தியாவிற்கு வந்து உற்பத்தி செய்யுங்கள்.

விற்பனை எங்கு நடந்தாலும் உற்பத்தியை இந்தியாவில் செய்யுங்கள் என்ற வாசகங்களோடு பண முதலீடுகளையும், தொழில்நுட்ப முதலீடுகளையும் ஈர்க்கும் நோக்கில் துவங்கப்பட்டது. அதன் மூலம் சீனா, அமெரிக்காவை காட்டிலும் மிகப்பெரிய உற்பத்தி நாடாக இந்தியா மாறும்.

குறிக்கோள்கள்

முக்கியத்துவம் வாய்ந்த 25 துறைகளில் வேலைவாய்ப்பையும் திறன் மேம்பாட்டையும் ஊக்கப்படுத்துதலில் கவனம் செலுத்துகிறது.

1. ஆட்டோ மொபைல்
2. விமான போக்குவரத்து
3. இரசாயனங்கள்
4. தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்பாட்டு மேலாண்மை
5. மருந்தகங்கள்
6. கட்டுமானம்
7. பாதுகாப்புத்துறை உற்பத்தி
8. மின்சார இயந்திரங்கள்
9. உணவு பதப்படுத்தல்
10. ஆடைகள் மற்றும் பின்னலாடை

11. துறைமுகங்கள்
12. தோல் தொழில்
13. ஊடகம் மற்றும் பொழுது போக்கு
14. ஆரோக்கியம்
15. சுரங்கம்
16. சுற்றலா மற்றும் விருந்தோம்பல்
17. இரயில்வே
18. வாகன உதிரிபாகங்கள்
19. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
20. உயிரி - தொழில் நுட்பம்
21. வாணியியல்
22. அனல் மின்சாரம்
23. சாலைகள் மற்றும் விரைவு சாலைகள்
24. மின்னணு பொருட்கள்
25. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு

சின்னம்

அசோக சக்கரமும், சிங்கமும் இணைந்த பின்புலத்தில் உற்பத்தித் துறை உபகரணங்களைக் கொண்டு தேசிய பெருமை என்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் நான்கு முக்கிய தூண்கள்

1. புதிய செயலாக்கம்

அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் அரசு பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது, பழைய கொள்கைகள் மற்றும் வணிக சூழல்களில் இருந்த நிலையற்ற தன்மையை களைந்து நம்பிக்கைக்குரிய புதிய பல கொள்கைகளை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாகவே உலக வங்கியின் தொழில் துவங்க சாதகமான நாடுகள் பட்டியலில் பல இடங்களுக்கு முன்னேற்றி உள்ளது.

2. புதிய கட்டமைப்புகள்

எந்த தொழிலின் வளர்ச்சியினூடே ஒன்றிணைந்தது கட்டமைவு வசதியாகும். இதனால் அரசு தொழிற்சாலை முனையங்களையும் பொலிவுறு நகரங்களையும் கலை தொழில் நுட்பத்துடனும், மிகவேக தொலைத் தொடர்பு வசதிகளுடனும் அமைத்து தர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மிக வேகமான பதிவுகள் முறையில் உதவிகள் அளிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டு, அறிவு சார் சொத்துரிமை பெறுவதற்கான வழிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. அடிப்படை கட்டமைவை உருவாக்குவதன் ஊடே திறன் மேம்பட்ட மனித வளங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

3. புதிய துறைகள்

இணைக்கப்பட்ட இணையதள பக்கங்களின் உதவியுடன் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் 25 துறைகள் கண்டறியப்பட்டு விரிவான தகவல்களுடன் அளிக்கப்பட்டு உள்ளன. 100 சதவீத நேரடி அன்னிய முதலீடுகளுக்கு இந்திய ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளின் கட்டுமான பணிகளில் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மருந்தகம் மற்றும் பாதுகாப்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

4. புதிய சிந்தனை

இந்தியா மிக நீண்ட காலமாக ஒழுங்கு முறையாளராக மட்டுமே செயலாற்றி வந்த நிலையை மாற்றி பலதரப்பட்ட துறைகளுக்கான செயல் ஆக்குநராக செயல்பட ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும், பெரு நிறுவனங்களுக்கும் நாட்டின் உற்பத்திக்கும் இடையிலான பாலமாக இந்திய அரசு செயல்படுகிறது.

முக்கியமான பிரச்சனைகள்

1. நிதி ஒதுக்குவதில் உள்ள சிக்கல்கள்
2. விலை ஏற்றும்
3. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அமைய அதிக இலாபம் எதிர்பார்த்தல்
4. நிலப்பிரச்சனைகள்
5. கருப்பு பணம் உள் நுழைதல்
6. பணப்பற்றாக்குறை

நன்மைகள்

1. வேலைவாய்ப்பு உருவாக்கம்
2. உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு
3. தொழில்நுட்ப மேம்பாடு
4. ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
5. முதலீடுகளின் எளிமையான சுழற்சி
6. தொழில் துவங்க சாதகமான சூழல் உருவாதல்

குறைபாடுகள்

1. நில பிரிப்புகள்
2. விவசாய உற்பத்தியில் குறைவு
3. இயற்கை வளங்கள் பாதிப்படைதல்
4. சுற்றுச் சூழல் மாசுகள்

சிறப்புப் பொருளாதார மண்டலம்

அனுமதி வழங்குவதில் பெருகியிருந்த கட்டுப்பாடுகள், உள்கட்டமைப்பு வசதியின்மை, குறைவான நிதி போன்ற குறைபாடுகளைச் சமாளிக்கவும், நேரடி முதலீட்டை ஈர்க்கவும் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கை உருவாக்கப்படும்.

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக வணிக மற்றும் தொழில் காரணிகளுக்காக அரசாங்க நிலங்களை கையப்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. 2005ஆம் ஆண்டின் சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கையின்படி 400 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. இக்கொள்கையின் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களையும் வாழ்வாதாரங்களை இழக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. உலகமயமாதலோடு சுவடிய ஏற்றுமதி முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அடைவதற்கு, பல நாடுகளில் SEZ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

EPZ அதிக அளவு வெளிநாட்டு மூலதனத்தை ஈர்த்ததன் விளைவாக, 2000ல் இந்திய அரசு புதிய கொள்கையின் மூலம் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதை ஏற்படுத்தியது.	↑
காண்ட்லாவில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றுமதி செயலாக்க மண்டல வெற்றியை அடுத்து 1980ன் துவக்க காலத்தில் மேலும் ஏழு EPZ கள் பம்பாய், நொய்டா, கூரத், சென்னை, ஃபால்டா, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் துவங்கப்பட்டது.	
ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தை 1965ல் இந்திய அரசு காண்டலா என்னும் இடத்தில் துவக்கியது.	

ஏற்றுமதி செயலாக்க மண்டல மாதிரிகளின் பயன்பாட்டை உணர்ந்த நாடுகளின் முதன்மையானது இந்தியாவாகும். 1965ஆம் ஆண்டு கண்ட்லாவில் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் அமைக்கப்பட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பல மண்டலங்களை உள்ளடக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, சுதந்திர வர்த்தக மண்டலங்கள், ஏற்றுமதி செயலாக்க மண்டலங்கள், தொழில் பூங்காக்கள், பொருளாதார மற்றும் தொழில் நுட்ப முன்னேற்ற மண்டலங்கள், உயிர் தொழில்

நுட்ப மண்டலங்கள், அறிவியல் மற்றும் புதுமைப் பூங்காக்கள், இலவசத் துறைமுகங்கள், நிறுவன மண்டலங்கள் போல இன்னும் பல.

SEZ ன் முக்கிய நோக்கங்கள்

- அந்நிய முதலீட்டை அதிகரிக்க, முக்கியமாக அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்து, நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யை அதிகரித்தல்.
- பன்னாட்டு வியாபாரத்தில் / உலக ஏற்றுமதியில் நமது பங்கினை அதிகரித்தல்.
- கூடுதல் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குதல்.
- வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
- கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்.
- உலக அங்காடித்தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.

SEZ ன் முக்கிய இயல்புகள்

- பாதுகாப்புடன் கூடிய நிலப்பகுதிகள்.
- தனி அமைப்பால் நிர்வகிக்கப்படுவது.
- நெறிமுறைப்படுத்தப்பட்ட நடைமுறைகள்.
- தனிப்பட்ட விருப்பப் பகுதியைக் கொண்டது.
- தாராளமய பொருளாதார சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
- இதில் அமையப் பெற்ற நிறுவனங்களுக்கு அதிக அளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசின் சட்டதிட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை.

இதனால் சமூக மற்றும் சுற்றுப்புறச் சூழல்கள் பாதிக்கப்படுகின்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்

அறிமுகம்

பன்னாட்டு நிதியியலின் முக்கியத்துவம், பன்னாட்டு அளவில் நிதி திரட்டுவதற்கான பல்வேறு ஆதாரங்கள், அந்நிய நேரடி முதலீடு மற்றும் அதன் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் ஆகியவற்றைப் பற்றி முந்தைய பாடத்தில் விரிவாகப் படித்த பின்பு, இந்த பாடத்தில், பொருளாதார வளர்ச்சிக்குக் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து முக்கியக் கருத்துகளை மாணவர்களுக்கு விளக்குகிறது. மேலும் சுய உதவி குழுக்கள் - பொருள் - குறிக்கோள்கள் - சிறப்பம்சங்கள் - செயல்பாடுகள் பற்றி தற்போது விரிவாகப் படிக்கலாம்.

தொழில்முனைவு என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திறவுகோலாக விளங்குகிறது. தொழில்முனைவோர்களை மேம்படுத்துவதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத்துறை, இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது. இது கிராமப்புறம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் மயமாக்கலுக்கு உதவுகிறது. தொழில்முனைவு, வட்டார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கிறது. இது நாட்டின் தேசிய வருமானம் மற்றும் வளங்களை அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக பகிர்ந்தளிக்கிறது.

மண்பாண்டங்கள் செய்தல், பழங்கள் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், போக்குவரத்து (முன்று சக்கர டெம்போக்கள் மற்றும் ஆட்டோக்கள்), பழுது பார்க்கும் கடைகள் (repair shops), குடிசைத் தொழில்கள், சிறிய கைத்தொழில்கள், கைத்தறி, கைவினை தொழில்கள் ஆகியவற்றை குறு நிறுவனங்களுக்கு உதாரணமாக கூறலாம்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம்

1. அதிக வேலைவாய்ப்புகள்

பெரிய வர்த்தக நிறுவனங்களை காட்டிலும், இந்நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. இத்தகைய நிறுவனங்கள், பெரும்பாலும் உள்ளூரில் கிடைக்கும் உழைப்பாற்றலை நம்பி இருப்பதால் நாட்டில் உள்ள ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிறது.

2. குறைந்த உற்பத்தி செலவு

இம்மாதிரியான நிறுவனங்களை நடத்தப் பயிற்சி பெற்ற அல்லது அதிக ஆற்றல் படைத்த தொழிலாளர்களோ அல்லது தொழில் கல்வி பயின்ற உழைப்பாளர்களோ தேவைப்படுவதில்லை. இந்நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் பணியாளர்களை நியமிப்பதால், உற்பத்தி செலவுகள் வெகுவாக குறைகிறது. இதன் விளைவாக பெரிய அளவிலான நிறுவனங்களை விட இவற்றால் குறைந்த செலவில் உற்பத்தியை மேற்கொள்ள முடிகிறது.

3. குறைந்த முதலீடு

இவற்றைத் தொடங்குவதற்குப் பேரளவு முதல் தேவைப்படுவதில்லை. இவைகளின் உரிமையாளர்கள் உள்ளூரில் இருப்பதால் தனக்கு அருகாமையில் உள்ள உள்ளூர் வளங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கைவினை பொருட்கள் மற்றும் பாரம்பரியக் குடும்பத் தொழில்களை ஊக்குவிப்பதில், இந்த நிறுவனங்கள் பெருமளவு உதவுகின்றன. இந்த நிறுவனங்கள் சிற்றூர் மற்றும் பேரூரில் உள்ள உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

4. விரைந்து முடிவெடுத்தல்

இவற்றின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொழில் படிப்பு பயின்ற மேலாளர்களைப் பணியமர்த்த வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலும் இந்த நிறுவனங்களை அவற்றின் உரிமையாளர்களே நிர்வாகம் செய்கின்றனர். எனவே சிறந்த முடிவுகளை விரைந்து எடுப்பது சாத்தியமாகிறது.

5. பங்களிப்பு உதவி

பெரிய உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உதிரி பாகங்கள் மற்றும் பிற பொருட்களைத் தயாரித்து கொடுத்து பேரளவு உற்பத்திக்கு துணை புரிவதில் இவை முக்கியப் பங்காற்றுகின்றன.

6. சமுதாயத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்குதல்

வருமானம் மற்றும் வளங்கள் ஒரு சிலரிடம் குவிவதைத் தடுத்து அவற்றைப் பரவலாக்குவதன் மூலம் சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைவதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருப்போரையும், இலாபம் மிகுந்த தொழில் துறையில் பங்கு பெறச் செய்வதன் மூலம் சீரான பொருளாதாரப் பகிர்வுக்கு வழி வகை செய்கிறது.

7. அனைத்துப் பகுதிகளிலும் சமமான வளர்ச்சி

இந்நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியாவில் தொழில் ரீதியாக பின்தங்கியுள்ள பகுதிகளை வளர்ச்சி அடையச் செய்யலாம். இதன் மூலம் நாடு முழுவதும், சீரான தொழில் வளர்ச்சியை பெற இயலும். இவை உள்ளூர்களிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதால், சிறுநூர் மற்றும் பேரூர்களில் வசிக்கும் மக்கள், நகர்ப்புறம் நோக்கி வேலைக்காக இடம் பெயர்வது தடுக்கப்படுகிறது.

8. சுய வேலைவாய்ப்பு உருவாக்கி, சுயசார்பை மேம்படுத்துதல்

இத்துறையானது தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன. இது சமுதாயத்தில் சுய வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் சுயசார்பை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் தனிநபர் வருமானம் வெகுவாக உயர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கிறது.

9. உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு அதிகப் பங்களிப்பு

நாட்டின் மொத்த உற்பத்தி திறனில் 45 சதவீதமும் மற்றும் ஏற்றுமதியில் 40 சதவீதமும், இந்த நிறுவனங்களின் பங்காக உள்ளது. இவ்வகை நிறுவனங்கள் உலகின் பல்வேறு நாடுகளின் அந்நியச் செலாவணியை ஈட்டி மிகவும் உதவுகின்றன.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதமும், நாட்டின் மொத்த உற்பத்தி திறனில் 45 சதவீதமும் மற்றும் ஏற்றுமதியில் 40 சதவீதமும் இந்த நிறுவனங்களின் பங்காக உள்ளது. 6000க்கு மேற்பட்ட பொருட்களை இவை உற்பத்தி செய்கின்றன. 3.6 கோடி நிறுவனங்கள் வாயிலாக, 8 கோடி நபர்களுக்கு இவை வேலைவாய்ப்பு அளிக்கின்றன.

தமிழ் நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்

தமிழ் நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஏறத்தாழ அனைத்துப் பிரிவுகளிலும், பல்வேறு விதமான பொருட்களைத் தயாரிக்கின்றன. இவற்றில் முன்னிற்பவை ஜவுளி, மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள், தானியங்கி உதவிப் பொருட்கள், தோல் பொருட்கள், இரசாயனம், நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் முதலானவை. தமிழ்நாட்டில் இத்துறையில் 12.94 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 81 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.



வினாக்கள்

1. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை விவரி.
2. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
3. இந்தியாவில் தயாரிப்போம் என்ற தலைப்பில் சிறுகட்டுரை வரைக.